

மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் அவர்கள், கொழும்பில் 6.1.2021 அன்று மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் தமிழ்ச் சமூகம் குறித்துத் தெரிவித்த கருத்துக்களை வரவேற்கிறார்.

மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள், இலங்கையின் மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.தினேஷ் குணவர்தனா அவர்களுடன் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

"நாங்கள் இலங்கையில் அமைதி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதால், இலங்கையின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் மாகாணங்களின் ஒருமைப்பாட்டிற்கு இந்தியா வலுவான ஒத்துழைப்பை எப்போதும் நல்கி வருகிறது. இலங்கையில், இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 'அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டம்' போன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு நீண்டகாலமாக நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் சுயமரியாதை போன்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் இலங்கையின் சொந்த ஆர்வத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். நியாயமான அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசமைப்பின் 13 ஆம் சட்ட திருத்தம் உட்பட, இலங்கை அரசால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் சம அளவில் இது பொருந்தும். அதன் விளைவாக இலங்கையின் முன்னேற்றமும் வளமும் நிச்சயமாக மேம்படும்."

மாண்புமிகு தமிழக ஆளுநர், திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களும், இலங்கையில் உள்ள தமிழ்ச் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் மீது இந்திய அரசின் அக்கறையை குறிக்கும் ஒரு முக்கியமான அறிக்கை இது என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மேலும் ஆளுநர் அவர்கள் தெரிவிக்கையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் 13 ஆம் சட்ட திருத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது வார்த்தைகளை தமிழக மக்கள் வரவேற்பது உறுதி. மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களின் இந்த அறிக்கை, மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும் அயராத முயற்சிகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை, சென்னை - 22
நாள்: 07.01.2021

ஓம்./-
கூடுதல்.இயக்குனர் (ம.தொ.)

Hon'ble Governor of Tamil Nadu, Thiru. Banwarilal Purohit welcome the remarks regarding the Tamil community made by Hon'ble External Affairs Minister, Dr. S. Jaishankar made in Colombo on 6th January 2021.

At a press conference with the Hon'ble Foreign Minister of Sri Lanka Dinesh Gunawardenaji, Hon'ble External Affairs Minister Dr.S.Jaishankar stated:

“As we promote peace and well-being in the region, India has been strongly committed to the unity, stability and territorial integrity of Sri Lanka. Our support for the reconciliation process in Sri Lanka is longstanding, as indeed for an inclusive political outlook that encourages ethnic harmony. It is in Sri Lanka's own interest that the expectations of the Tamil people for equality, justice, peace and dignity within a united Sri Lanka are fulfilled. That applies equally to the commitments made by the Sri Lankan Government on meaningful devolution, including the 13th Amendment to the Constitution. The progress and prosperity of Sri Lanka will surely be advanced as a consequence.”

Hon'ble Governor of Tamil Nadu, Thiru. Banwarilal Purohit also emphasized that this is an important statement, signifying the concern of the Indian Government towards their Tamil sisters and brothers in Sri Lanka.

India's External Affairs Minister has unequivocally stated the Indian position on the 13th Amendment. His words are sure to be welcomed by the people of Tamil Nadu. The statement of Hon'ble External Affairs Minister Dr.S.Jaishankar is in the spirit of Hon'ble Prime Minister of India Thiru. Narendra Modiji's own untiring efforts for the welfare of the Tamil population in Sri Lanka.

Raj Bhavan, Chennai – 22

Sd/-

Date : 07.01.2021

Addl. Director (PR)